1975 மார்ச் 24] [டாக்டர் மு. கருணாநிதி]

என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் திரு. சௌந்தரபாண்டியன் என்ன உரிமைப் பிரச்னை, யார் மீது கொடுத்தேன் என்பதையெல்லாம் சொல்வது முறையல்ல.

திரு. சௌந்தரபாண்டியன் : * *

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. சௌந்தரபாண்டியன் அவர்கள் இங்கே இப்பொழுது சொன்னதெல்லாம் அவைக் குறிப்பேட்டில் ஏறாது.

THIRU P. SOUNDARAPANDIAN : I am raising a point of Order.

MR. SPEAKER : Thiru James . . . .

THIRU P. SOUNDARAPANDIAN : I am not going to allow you to proceed with the other proceedings.

(Thiru P. Soundarapandian was standing)

THIRU J. JAMES : Sir, I wish to call the attention . . . . .

THIRU P. SOUNDARAPANDIAN : On a point of Order, Sir. You allow me to speak. It is my right.

(Thiru P. Soundarapandian was standing)

4. கவன ஈர்ப்பு.

குமரி மாவட்டம் வில்லுன்னிக்கோணம் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து.

THIRU J. JAMES : Sir, I call the attention of the Hon. Minister for Education and Tourism to a matter of urgent public importance, namely, the fire accident that occured in January 1975 destroying two buildings of the Villuonnikonam Government Middle School in Kanyakumari district and consequent sufferings of the students for want of accommodation.

* மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பட்டது.

THIRU P. SOUNDARAPANDIAN : Point of order, point of order, Sir.

(திரு. பெ. சௌந்தரபாண்டியன் நின்றுகொண்டேயிருந்தார்.)

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவரவர்களே, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை கல்வி மாவட்டத்திலுள்ள வில்லுன்னிக்கோணம் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 29—1—1975 இரவு ஒரு தீ விபத்து ஏற்பட்டது உண்மை. அப்பள்ளித் தலைமையாசிரியை இதுபற்றிய தகவலை தந்திமூலம் 30—1—1975 அன்று பள்ளிக் கல்வி இயக்குநருக்குத் தெரியப்படுத்தினர். முதன்மை கல்வி அலுவலர் தலத்திற்குச் சென்று பார்த்து விவரமான அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். பள்ளிகளின் துணை ஆய்வாளர், விபத்து நடந்த தினமான 29—1—1975 அன்றே அவ்விடத்திற்குச் சென்று பார்த்ததாகவும், தீயணைப்புப் படையினரால் தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், இவ்விபத்தினால் நாசமடைந்த பொருள்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ. 4,400 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், உயிர்சேதம் எதுவுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. கூரை வேயப்பட்ட இரு கட்டிடங்கள் எரிந்து விட்டன எனவும், அதன் மதிப்பு ரூ. 2,500 எனவும் மேஜை, நாற்காலிகள் முதலியவை எரிந்ததினால் நஷ்டம் ரூ. 1,900 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் தீ விபத்துக்குக் காரணம் சதி வேலையாக இருக்கலாமென்று சந்தேகிப்பதால், அதைப்பற்றி புலனாய்வு செய்ய தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோயில் கோட்ட நிருவாகப் பொறியாளர் இப்பள்ளிக் கட்டிடத்திற்கு சிறப்பு மராமத்து வேலைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். பள்ளிக்கு இட வசதியின்பொருட்டு முதன்மைக் கல்வி அலுவலர் உடனடியாக தற்காலிகமான கூரை வேய்ந்த கொட்டகை போட்டுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

1975 மார்ச் 24]

திரு. ஜே. ஜேம்ஸ்: தலைவரவர்களே, இந்த தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டு கட்டிடங்கள் எரிந்துபோயிற்று. இரண்டு கட்டிடங்களிலும் பத்து வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அந்த விபத்திற்குப் பிறகு அந்தப் பத்து வகுப்புகளும் நடத்துவதற்குள்ள வாய்ப்பில்லாமல் மாணவர்கள் படிப்பு பாதிக்கப் பட்டிருக்கிறது. ஆகவே, அதற்கு அரசாங்கம் சிப் மினிஸ்டர் பண்டில் இருந்தாவது உடனடியாக கட்டிடங்களைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவரவர்களே, வகுப்புக்களை நடத்துவதற்கு பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் அங்கு மராமத்து வேலைகள் செய்து உடனடியாக கூரை வேய்ந்த கொட்டகை போட்டுத் தரும்படி கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். மேற்கொண்டு அரசாங்கத்தின் சார்பில் என்ன செய்யவேண்டுமென்று முடிவெடுக்கப்படும்.

THIRU B. VENKATASWAMY: Sir, I want to offer a few remarks in support of my cut motions . . . .

THIRU P. SOUNDARAPANDIAN: Point of Order, point of Order . . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவைத் தலைவர் கொடுத்த தீர்ப்பின் மீது எந்தவிதமான பேச்சும் வரக்கூடாது.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: முழுமையாகக் கேட்டுவிட்டு பிறகு சொல்லுங்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இப்படித்தான் தீர்ப்பளிக்க வேண்டும், அப்படி அளிக்கக்கூடாது என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: * * *

---

*மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப் பட்டது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. எட்மண்ட், உங்கள் கட்சி உறுப்பினர் சொல்வது பாயின்ட் ஆப் ஆர்டரில் வருமா? இது பாயின்ட் ஆப் ஆர்டர் இல்லை. திரு. சௌந்தரபாண்டியன் சொன்னதெல்லாம் அவைக் குறிப்பேட்டில் ஏறாது.

(5) 1975–76-ம் ஆண்டுக்கான நிதிக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு—தொடர்ச்சி.

(அ) நிதிக் கோரிக்கை எண் 13—நீதி நிர்வாகம்.

(ஆ) நிதிக் கோரிக்கை எண் 14—சிறைச்சாலைகள்.

(இ) நிதிக் கோரிக்கை எண் 23—கூட்டுறவு.

(ஈ) நிதிக் கோரிக்கை எண் 26—கைத்தறியும், துணித் தொழிலும்.

(உ) நிதிக் கோரிக்கை எண் 35—உணவுப் பொருள் வழங்கல்.

(ஊ) நிதிக் கோரிக்கை எண் 56—பல்வகை மூலதனச் செலவு.

THIRU B. VENKATASWAMY : Sir, in support of my cut motions on the Demands for Grants in respect of Administration of Justice, Jails, Co-operation, Handlooms and Textiles, Civil Supplies and Miscellaneous Capital Outlay, I want to offer a few remarks. Regarding Jails, for example, you will have to provide more facilities to convicts who are put up in the jails . . . .

THIRU P. SOUNDARAPANDIAN : Point of order, point of order . . . .

(திரு. பெ. சௌந்தரபாண்டியன் நின்றுகொண்டே இருந்தார்).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : சௌந்தரபாண்டியன், நீங்கள் உட்காரப் போகிறீர்களா, இல்லையா ?

(திரு. பெ. ஸௌந்தரபாண்டியன் நின்றுகொண்டேயிருந்தார்).